



அ  
ரி  
மா

# நோக்கு

பதிவுபெற்ற அற நிறுவனமான தமிழாய்வு மன்றம் வெளியிடும்  
மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, மெய்யியல்,  
அறிவியல் சார் பன்னாட்டுக் காலாண்டிதழ்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

இரா. ராகவையங்கார்  
ம. சிங்காரவேலன்  
தமிழ் ஒளி  
கோவை ஞானி  
G. U. POPE  
S. THANI NAYAGAM  
A. KAMATCHINATHAN  
B. RAGHUPATHY



சோ. ந. கந்தசாமி  
அ. அ. மணவாளன்  
நித்தி கனகரத்தினம்  
இரா. கு. அழகேசன்  
STEVE JOBS  
இரா. சந்திரசேகரன்  
& சரவணன்  
சே. கல்பனா

அஞ்சலி: பாவரேறு ச. பாலசுந்தரனார்

டாக்டர் உ. வே. சா. நூலகம் — ம. வே. பசுபதி

நூல் அறிமுகம். நூலக அறிமுகம். ஆய்வாளர்கள் அறிமுகம்.  
கட்டுரைகள். கவிதைகள். துணுக்குகள்  
இன்னும் பதிபல...

ரூ. 20



1:3  
அக்டோபர்  
2007

தலைவாயில்	01
பூந்துணர் வ. ஜெயதேவன்	03
தமிழென்னும் பெயர்	05
இரா. ராகவையங்கார்	
தொல்காப்பியம்	
பொருட்கோட்பாடு	06
சோ. ந. கந்தசாமி	
The Tamils said it all with Flowers	18
Dr. Xavier S. Thani Nayagam	
வள்ளுவரின் அரசியலும்	
பொருளியலும்	23
கோவை ஞானி	
செம்மொழி நூலகம்	27
ம. வே. பகபதி	
Preface to Thiruvacagam	29
Rev. G. U. Pope	
வடமொழி இதிகாசம்	32
பொருண்மைக்குத்	
தமிழிலக்கியத்தின் நன்கொடை	
அ. அ. மணவாளன்	
இந்திரன் யார்? தமிழ் ஒளி	35
எதிர்காலவியல்:வரலாற்றுப்	
பின்புலம்	36
இரா.சந்திரசேகரன் & சரவணன்	
சைவமும் சிவப்பு அரிசியும்	41
நித்தி கனகரத்தினம்	
தமிழ்த் திரைப்படங்களின்	
நம்பகத்தன்மை	46
இரா. கு. அழகேசன்	
சொல்லின் கொடுங்கோன்மை	
ம. சிங்காரவேலன்	49
Stay Hungry. Stay Foolish Steve Jobs	
Literature has to be democratic	53
Erode Tamilanban	
வினா - விடை	54
சோ. ந. கந்தசாமி	
Badaga Festivals - B Ragupathy	58
எதிரொலி	62
வள்ளுவர் கண்ட அனிச்சம்	63
சே. கல்பனா	
நூல் அறிமுகம்	66
ஆய்வாளர்கள் அறிமுகம்	72
துணுக்குகள், கவிதைகள்	

தமிழ், தமிழர்களுக்குத் தாய்மொழி. இந்தியப் பெருநாட்டுக்குப் பெருமை சேர்க்கும் செம்மொழி. தமிழர்கள் தங்கள் தாய்மொழிக்கு நடுவண் அரசு பிறப்பித்திருக்கும் ஆணைகள்வழி — புதிய பரிணாமத்தில் அது பார்க்கப்படுவதில் மகிழ், பெருமைப்பட வாய்ப்பு இருப்பது போலவே — நடுவண் அரசின் மூலமும் தமிழக அரசின் மூலமும் அதனைப் பேணி வளர்ப்பதில் — பரப்புலத்தில் கூடுதலான பொறுப்புகள் இருப்பதை உணர வேண்டிய கடப்பாடும் இருக்கிறது.

தொன்மை இலக்கிய இலக்கணங்கள் அடிப்படையில் ஒரு காலத்தில் தமிழ் பெற்றிருந்த தகுதிப்பாட்டாலேயே தொடர்ந்து செம்மொழித் தகுதி நிலைபெற்று விடும் என்பதில் நம்பிக்கை கொண்டோர் — காலத்திற்கேற்ற மாறுதல்கள், வளர்ச்சிகள், தகுதிகள் ஆகியனவற்றையும் உடனுக்குடன் தமிழ் பெற — தமிழ் மக்கள் உழைக்க வேண்டும். தமிழ் வளர்ச்சி என்பது முற்றிலும் இனிமேல் தமிழக அரசு நடவடிக்கைகள் சார்ந்தே இருக்க முடியாது. நடுவண் அரசு, தலைநகர் புதுதில்லியில் தமிழ் வளர்ச்சித்துறையை உருவாக்கி அதனை மனிதவள மேம்பாட்டுத் துறையின் அங்கமாக்கி, அக்கறைகாட்டி வளர்க்கவும் — பரப்பவும் வேண்டும்.

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் தமிழ் பயில்பவர்களுக்கு — நடுவண் அரசு ஊக்கம் தரும் வகையில் திட்டங்கள் உருவாக்க வேண்டும். செம்மொழித் தமிழில் பட்டயமோ பட்டமோ பெறுகிற வாய்ப்புகளை அரசு ஊழியர்கள் — அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள் இடையே ஏற்படுத்தி — அவ்வாறு பெறுகிறவர்களுக்கு ஊக்க உதவியங்கள் வழங்க வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லா மாநில மொழிகளிலும் தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுப் பரப்பப்படும்போது — தமிழர்களின் இலக்கியச் செல்வம் — இந்தியர்களின் இலக்கியச் செல்வமாக உயர்வுபெறும். நடுவண் அரசு அலுவலகங்களில் இந்தியமொழி அலுவலர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டிருப்பதுபோல் 'தமிழ்மொழி அலுவலர்கள்' அமர்த்தப்பட வேண்டும். தமிழர்களே இப்பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை; மற்ற மாநிலங்களில் வாழ்பவர்கள் ஆங்கில மொழிவழி மட்டுமின்றித் தத்தம் தாய் மொழிவழியாகக்கூடத் தமிழ் கற்றுத் தேர்ந்த நிலையில் — இப்பணிக்கு ஏற்றவர்களாக அமைவார்கள்.

தமிழக அரசு அலுவலங்களிலும் இப்படித் தமிழ் அலுவலர்கள் அமர்த்தப்பட்டால் — அலுவலகத் தமிழ் செம்மை பெறும்.

உலகமெங்கும் இந்தியச் செம்மொழியான தமிழைக் கொண்டு செல்லும் பொறுப்பு நடுவண் அரசுக்கு உண்டு. ஆயின் தமிழ் மக்களும் தமிழக அரசும் தக்க கவனம் செலுத்தாவிடில் — நடுவண் அரசு இதற்குரிய முயற்சிகளில் ஆர்வமோ ஆசையோ காட்டி விரைந்து செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. இப்போதுள்ள நிலையில், இந்திய மொழிப்புலம் — என்கிற வகையில் துறைகள் ஆங்காங்கு அயல்நாடுகளில் இருந்தபோதிலும் — தமிழ் கற்பிக்கத்தக்க ஏற்பாடுகள் ஏதுமில்லை என்பதை நாம் உணர வேண்டும். இன்றுவரை வடமொழியாகிய சமற்கிருதமே இவ்வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அறிகிறோம்.

அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் — தமிழ்மொழியை அங்கங்குள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் மொழி சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் இடம்பெறச் செய்வதில் உடன்பாட்டு அணுகுமுறையை மேற்கொண்டாலன்றித் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ முடியாது. தனிப்பட்ட முறையில் அயல்நாடுகளில் தமிழ் ஆர்வத்தால் படிப்பவர் எண்ணிக்கை பெருகுவதற்க்கூட இந்தியத் தூதரகங்களின் ஒத்துழைப்புத் தேவை. உலக மொழிகளில் எல்லாம் தமிழ் இலக்கிய இலக்கணங்கள் பெயர்க்கப்படுவதோடு நேரடியாகவே, தமிழைப் பயில்கிறவர்கள், பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள் — எண்ணிக்கை பெருக ஏற்றநவெல்லாம் ஆற்றத் தொடங்கத்தக்க காலம் இதுவே.